

# Rom

## Chapter 12

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Παρακαλῶ வேண்டிக்கொள்கிறேன் <a href="#">G3870</a>	οὖν ஆகையால் <a href="#">G3767</a>	ὑμῶν, உங்களை <a href="#">G4771</a>	ἀδέλφοι, சகோதரரே <a href="#">G0080</a>	δὶὰ -மூலமாக <a href="#">G1223</a>	τῶν -ன் <a href="#">G3588</a>	οἰκτιρῶν இரக்கங்கள் <a href="#">G3628</a>	
	τοῦ -ன் <a href="#">G3588</a>	Θεοῦ, தேவன் <a href="#">G2316</a>	παραστῆσαι ஒப்புக்கொடுக்க <a href="#">G3936</a>	τὰ -ஐ <a href="#">G3588</a>	σώματα சரீரங்களை <a href="#">G4983</a>	ὑμῶν உங்கள் <a href="#">G4771</a>	θυσίαν பலியாக <a href="#">G2378</a>	ζῶσαν, ஜீவனுள்ள <a href="#">G2198</a>
	ἀγίαν, பரிசுத்தமான <a href="#">G0040</a>	«τῷ -க்கு <a href="#">G3588</a>	Θεῷ» தேவன் <a href="#">G2316</a>	εὐάρεστον, பிரியமான <a href="#">G2101</a>	τῆν -ஐ <a href="#">G3588</a>	λογικῆν புத்தியுள்ள <a href="#">G3050</a>	λατρείαν ஆராதனை <a href="#">G2999</a>	ὑμῶν. உங்கள் <a href="#">G4771</a>

அப்படியிருக்க, சகோதரர்களே, நீங்கள் உங்களுடைய சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யும் புத்தியுள்ள ஆராதனை.

2	καὶ மேலும் <a href="#">G2532</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	συσχηματίζεσθε ஒத்துப்போகாதிருங்கள் <a href="#">G4964</a>	τῷ -க்கு <a href="#">G3588</a>	αἰῶνι உலகம் <a href="#">G0165</a>	τοῦτο, இந்த <a href="#">G3778</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>			
	μεταμορφοῦσθε மறுரூபமாகுங்கள் <a href="#">G3339</a>	τῇ -ன் <a href="#">G3588</a>	ἀνακαινώσει புதுப்பித்தல் <a href="#">G0342</a>	τοῦ -ன் <a href="#">G3588</a>	νοῦς, மனம் <a href="#">G3563</a>	εἰς -க்காக <a href="#">G1519</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	δοκίμαζέιν சோதித்தறிய <a href="#">G1381</a>	ὑμῶν, நீங்கள் <a href="#">G4771</a>	
	τί என்ன <a href="#">G5101</a>	τὸ -ஆக <a href="#">G3588</a>	θέλημα சித்தம் <a href="#">G2307</a>	τοῦ -ன் <a href="#">G3588</a>	Θεοῦ, தேவன் <a href="#">G2316</a>	τὸ -ஆகிய <a href="#">G3588</a>	ἀγαθόν, நல்ல <a href="#">G0018</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>	εὐάρεστον, பிரியமான <a href="#">G2101</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>

τῆλειον.

நிறைவான

[G5046](#)

நீங்கள் இந்த உலகத்திற்கேற்ற வேஷம் போடாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான விருப்பம் என்னவென்று பகுத்தறிவதற்காக, உங்களுடைய மனம் புதிதாக மாறுகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

3	Λέγω சொல்கிறேன் <a href="#">G3004</a>	γράφω ஏனெனில் <a href="#">G1063</a>	δὲ -மூலமாக <a href="#">G1223</a>	τῆς -ன் <a href="#">G3588</a>	χάρουτος கிருபை <a href="#">G5485</a>	τῆς -ன் <a href="#">G3588</a>	δοθείσης கொடுக்கப்பட்ட <a href="#">G1325</a>	μοι, எனக்கு <a href="#">G1473</a>
	παυτὶ ஓவ்வொருவனுக்கும் <a href="#">G3956</a>	τῷ -ல் <a href="#">G3588</a>	ὄντι இருக்கிற <a href="#">G1510</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ὑμῖν, உங்களில் <a href="#">G4771</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>		
	ὑπερφρονεῖν மிகையாய்-எண்ணவேண்டாம் <a href="#">G5252</a>		παρ' -ஐவிட <a href="#">G3844</a>	ὅ எது <a href="#">G3739</a>	δεῖ வேண்டும் <a href="#">G1163</a>	φρονεῖν; எண்ணவேண்டும் <a href="#">G5426</a>	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	
	φρονεῖν எண்ணவேண்டும் <a href="#">G5426</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	τὸ -ஐ <a href="#">G3588</a>	σωφρονεῖν, தெளிவாய்-எண்ண <a href="#">G4993</a>	ἐκαστῷ ஓவ்வொருவனுக்கும் <a href="#">G1538</a>	ὡς -படி <a href="#">G5613</a>	ὅ -ஐ <a href="#">G3588</a>	
	Θεὸς தேவன் <a href="#">G2316</a>	ἐμῆρσεν பகிர்ந்தளித்தார் <a href="#">G3307</a>	μῆτρον அளவை <a href="#">G3358</a>	πίστεως. விசுவாசம் <a href="#">G4102</a>				

அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் யாராவது தன்னைக்குறித்து நினைக்கவேண்டிய அளவிற்கு அதிகமாக நினைக்காமல், அவனவனுக்கு தேவன் பகிர்ந்துகொடுத்த விசுவாச அளவின்படி, தெளிந்த எண்ணம் உள்ளவனாக நினைக்கவேண்டும்.

4	καθ' ἕνα எவ்வாறு <a href="#">G2509</a>	γράφω, ஏனெனில் <a href="#">G1063</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐνὶ ஒரே <a href="#">G1520</a>	σώματι சரீரத்தில் <a href="#">G4983</a>	πολλὰ அநேக <a href="#">G4183</a>	μέλη அவயவங்கள் <a href="#">G3196</a>	ἔχομεν, உடையவர்கள் <a href="#">G2192</a>	τὰ -ஐ <a href="#">G3588</a>
	δὲ ஆனால் <a href="#">G1161</a>	μέλη அவயவங்கள் <a href="#">G3196</a>	πάντα எல்லா <a href="#">G3956</a>	ὅ இல்லை <a href="#">G3756</a>	τῶν -ஐ <a href="#">G3588</a>	ἀπὸ அதே <a href="#">G0846</a>	ἔχει உடையது <a href="#">G2192</a>	παρ' ἑαυτοῦ; செயல் <a href="#">G4234</a>	

ஏனென்றால், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக உறுப்புகள் இருந்தும், எல்லா உறுப்புகளுக்கும் ஒரே வேலை இல்லாததைப்போல,

5	ὁπίω அவ்வாறே <a href="#">G3779</a>	ὡς -ஆகிய <a href="#">G3588</a>	πολλοί, அநேகர் <a href="#">G4183</a>	ἐν ஒரே <a href="#">G1520</a>	σώματι சரீரம் <a href="#">G4983</a>	ἐσμεν ஆயிருக்கிறோம் <a href="#">G1510</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	Χριστῷ; கிறிஸ்து <a href="#">G5547</a>	τὸ -ல் <a href="#">G3588</a>
	δὲ மேலும் <a href="#">G1161</a>	καθ', தனித்தனியாக <a href="#">G2596</a>	εἰς ஓவ்வொருவன் <a href="#">G1520</a>	ἀλλήλων ஒருவருக்கொருவர் <a href="#">G0240</a>	μέλη, அவயவங்கள் <a href="#">G3196</a>				

அநேகராகிய நாமும் கிறிஸ்துவிற்குள் ஒரே சரீரமாக இருக்க, ஒருவருக்கொருவர் உறுப்புகளாக இருக்கிறோம்.

6	ἔχοντες உடையவர்களாக <a href="#">G2192</a>	δὲ மேலும் <a href="#">G1161</a>	χαρίσματα வரங்கள் <a href="#">G5486</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τῶν -ன் <a href="#">G3588</a>	χάρων கிருபை <a href="#">G5485</a>	τῶν -ன் <a href="#">G3588</a>	δοθείσων கொடுக்கப்பட்ட <a href="#">G1325</a>	
	ἡμῖν நமக்கு <a href="#">G1473</a>	διὰ φώρα: வேறுபட்ட <a href="#">G1313</a>	εἴτε அல்லது <a href="#">G1535</a>	προφητείας, தீர்க்கதரிசனம் <a href="#">G4394</a>	κατὰ -படி <a href="#">G2596</a>	τῶν -ன் <a href="#">G3588</a>	ἀναλογίας விகிதம் <a href="#">G0356</a>	τῆς -ன் <a href="#">G3588</a>	πίστεως; விசுவாசம் <a href="#">G4102</a>

நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்கள் உள்ளவர்களாக இருக்கிறதினால், நம்மில் தீர்க்கதரிசனம் சொல்லுகிற வரத்தை உடையவன் விசுவாசப்பிரமாணத்தின்படி சொல்லட்டும்.

7 εἶτε διακονίαν, ἐν τῇ διακονίᾳ; εἶτε ὁ δίδασκων, ἐν  
அல்லது ஊழியம் -இல் -ன் ஊழியம் அல்லது -ஆகிய போதிக்கிறவன் -இல்  
[G1535](#) [G1248](#) [G1722](#) [G3588](#) [G1248](#) [G1535](#) [G3588](#) [G1321](#) [G1722](#)

τῇ δίδασκαλίᾳ;  
-ன் போதனை  
[G3588](#) [G1319](#)

| ஊழியம் செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,

8 εἶτε ὁ παρακαλῶν, ἐν τῇ παρακλήσει; ὁ  
அல்லது -ஆகிய அறிவுரைக்கிறவன் -இல் -ன் அறிவுரை -ஆகிய  
[G1535](#) [G3588](#) [G3870](#) [G1722](#) [G3588](#) [G3874](#) [G3588](#)

μεταδιδόνς, ἐν ἁλῶντι; ὁ προῖσταμένος, ἐν σαουδῆ;  
கொடுக்கிறவன் -இல் எளிமையில் -ஆகிய நடத்துகிறவன் -இல் ஜாக்கிரதையில்  
[G3330](#) [G1722](#) [G0572](#) [G3588](#) [G4291](#) [G1722](#) [G4710](#)

ὁ ἔλεῶν, ἐν ἰλαρόντι.  
-ஆகிய இரக்கம்செய்கிறவன் -இல் மகிழ்ச்சியில்  
[G3588](#) [G1653](#) [G1722](#) [G2432](#)

| புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் நிலைத்திருக்கவேண்டும்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கட்டும்; முதலாளியானவன் கவனமாக இருக்கவேண்டும்; இரக்கம் செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யட்டும்.

9 ἡ ἀγάπη ἀνπαρόκρτος. ἀποστυγούνης τὸ πονηρόν; κολώμενοι τῷ  
-ஆகிய அன்பு மாயமற்ற வெறுத்து -ஐ தீமை ஒட்டிக்கொண்டு -க்கு  
[G3588](#) [G0026](#) [G0505](#) [G0655](#) [G3588](#) [G4190](#) [G2853](#) [G3588](#)

ἀγαθῷ;  
நன்மை  
[G0018](#)

| உங்களுடைய அன்பு மாயமில்லாமல் இருக்கட்டும், தீமையை வெறுத்து, நன்மையைப் பிடித்துக்கொண்டிருங்கள்.

10 τῇ φιλοδελφίᾳ εἰς, ἄλληλους φιλόστοργοι; τῇ τρυφῇ,  
-இல் சகோதர-அன்பு -க்கு ஒருவரையொருவர் பாசமுள்ளவர்களாக -இல் கனம்  
[G3588](#) [G5360](#) [G1519](#) [G0240](#) [G5387](#) [G3588](#) [G5092](#)

ἄλληλους προσηγούμενοι;  
ஒருவரையொருவர் முன்னிட்டுச்செல்கிறவர்களாக  
[G0240](#) [G4285](#)

| சகோதர அன்பினாலே ஒருவர்மேல் ஒருவர் பாசமாக இருங்கள்; மரியாதை கொடுக்கிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்.

11 τῇ σαουδῆ, μὴ ὀκνηροί τῷ πνεύματι,  
-இல் ஜாக்கிரதை இல்லை சோம்பலுள்ளவர்களாக -இல் ஆவி  
[G3588](#) [G4710](#) [G3361](#) [G3636](#) [G3588](#) [G4151](#)

ζέοντες; τῷ Κυρίῳ ὀυλεπόντες.  
கொதிக்கிறவர்களாக -க்கு ஆண்டவர் ஊழியம்செய்கிறவர்களாக  
[G2204](#) [G3588](#) [G2962](#) [G1398](#)

| அசதியாக இல்லாமல் எச்சரிக்கையாக இருங்கள்; ஆவியிலே அனலாக இருங்கள்; கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.

12 τῆ ἐλάδι, χαίροντες; τῆ θλίψει,  
-இல் நம்பிக்கை சந்தோஷப்படுகிறவர்களாக -இல் உபத்திரவம்  
[G3588](#) [G1680](#) [G5463](#) [G3588](#) [G2347](#)

παρομύοντες; τῆ προσευχῆ, προσκατεροῦντες.  
பொறுமையாயிருக்கிறவர்களாக -இல் ஜெபம் உறுதியாயிருக்கிறவர்களாக  
[G5278](#) [G3588](#) [G4335](#) [G4342](#)

நம்பிக்கையிலே சந்தோஷமாக இருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாக இருங்கள்; ஜெபத்திலே உறுதியாக நிலைத்திருங்கள்.

13 ταῖς χεῖρας τῶν ἀγίων κοιλωνοῦντες, τὴν  
-ன் தேவைகளுக்கு -ன் பரிசுத்தவான்கள் பங்குகொள்கிறவர்களாக -ஐ  
[G3588](#) [G5532](#) [G3588](#) [G0040](#) [G2841](#) [G3588](#)

φιλοξενίαν διώκοντες.  
விருந்தோம்பல் பின்தொடர்கிறவர்களாக  
[G5381](#) [G1377](#)

பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியர்களை உபசரியுங்கள்.

14 ἐβλογεῖτε τοὺς διώκοντας [ὑμᾶς]; ἐβλογεῖτε καὶ  
ஆசீர்வதியுங்கள் -ஐ துன்புறுத்துகிறவர்களை உங்களை ஆசீர்வதியுங்கள் மேலும்  
[G2127](#) [G3588](#) [G1377](#) [G4771](#) [G2127](#) [G2532](#)

μὴ καταρῶσθε.  
இல்லை சபியாதிருங்கள்  
[G3361](#) [G2672](#)

உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டுமேதவிர சபிக்காமல் இருங்கள்.

15 χαίρειν μετὰ χαίροντων, κλαίειν μετὰ κλαίντων;  
சந்தோஷப்பட -உடன் சந்தோஷப்படுகிறவர்களுடன் அழ -உடன் அழுகிறவர்களுடன்  
[G5463](#) [G3326](#) [G5463](#) [G2799](#) [G3326](#) [G2799](#)

சந்தோஷப்படுகிறவர்களோடு சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களோடு அழுங்கள்.

16 τὸ αὐτὸ εἰς ἀλλήλους φρονοῦντες, μὴ τὰ  
-ஐ அதே -க்கு ஒருவருக்கொருவர் எண்ணமுள்ளவர்களாக இல்லை -ஐ  
[G3588](#) [G0846](#) [G1519](#) [G0240](#) [G5426](#) [G3361](#) [G3588](#)

ὑψηλὰ φρονοῦντες, ἄλλα τοῖς ταπεινοῖς  
உயர்வான-காரியங்களை எண்ணமுள்ளவர்களாக ஆனால் -உடன் தாழ்மையானவர்கள்  
[G5308](#) [G5426](#) [G0235](#) [G3588](#) [G5011](#)

συναπαυρόμενοι. μὴ γίνεσθε φρόνιμοι παρ' ἑαυτοῖς.  
சேர்ந்துபோகிறவர்களாக இல்லை ஆகாதிருங்கள் புத்திமான்களாக -இல் உங்களுக்குள்  
[G4879](#) [G3361](#) [G1096](#) [G5429](#) [G3844](#) [G1438](#)

ஒருவரோடொருவர் ஒரேசிந்தை உள்ளவர்களாக இருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்திக்காமல், தாழ்மையானவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்; உங்களை நீங்களே புத்திமான்கள் என்று நினைக்கவேண்டாம்.

17 μῆδενὶ κακὸν ἀντὶ κακοῦ ἀποδιδόντες, προνοοῦμενοι  
ஒருவருக்கும் தீமை -க்கு-பதிலாக தீமை சரிக்கட்டாதிருங்கள் கருத்தாயிருங்கள்  
[G3367](#) [G2556](#) [G0473](#) [G2556](#) [G0591](#) [G4306](#)

καλὰ ἐνώπιον πάντων ἀνθρῶπων.  
நல்ல-காரியங்களை முன்பாக எல்லா மனிதர்கள்  
[G2570](#) [G1799](#) [G3956](#) [G0444](#)

ஒருவனுக்கும் தீமைக்குத் தீமை செய்யாமல் இருங்கள்; எல்லா மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்யுங்கள்.

18	εἰ	δινατόν	τὸ	ἐξ	ὑμῶν,	μετὰ	πάντων	ἀνθρώπων
	-ஆனால்	கூடுமானால்	-ஆகிய	-இலிருந்து	உங்கள்	-உடன்	எல்லா	மனிதர்களுடன்
	<a href="#">G1487</a>	<a href="#">G1415</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1537</a>	<a href="#">G4771</a>	<a href="#">G3326</a>	<a href="#">G3956</a>	<a href="#">G0444</a>

εἰρηνέουτες;  
சமாதானமாயிருங்கள்  
[G1514](#)

உங்களால் முடிந்தவரை எல்லா மனிதர்களோடும் சமாதானமாக இருங்கள்.

19	μὴ	ἐλυτοῦς	ἐκδικούσας,	ἀγαπητοί,	ἀλλὰ	δότε	
	இல்லை	உங்களை	பழிவாங்காதிருங்கள்	பிரியமானவர்களே	ஆனால்	கொடுங்கள்	
	<a href="#">G3361</a>	<a href="#">G1438</a>	<a href="#">G1556</a>	<a href="#">G0027</a>	<a href="#">G0235</a>	<a href="#">G1325</a>	
	τόσον	τῆ	ὀργῆ;	γάρ,	ἕμωι	ἐκδικήσας.	ἐγὼ
	இடம்	-க்கு	கோபம்	ஏனெனில்	எனக்கு	பழிவாங்குதல்	நான்
	<a href="#">G5117</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3709</a>	<a href="#">G1125</a>	<a href="#">G1063</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1557</a>
	ἀνταποδῶσα,	λέγει	Κύριος.				
	பதில்செலுத்துவேன்	சொல்கிறார்	ஆண்டவர்				
	<a href="#">G0467</a>	<a href="#">G3004</a>	<a href="#">G2962</a>				

பிரியமானவர்களே, “பழிவாங்குதல் என்னுடையது, நானே பதில்செய்வேன்,” என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதி இருக்கிறதினால், நீங்கள் பழிவாங்காமல், தேவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடம்கொடுங்கள்.

20	ἀλλὰ	ἐὰν	πεινῆ	ὁ	ἐχθρὸς	σοι,	ψύμῃ
	ஆனால்	-ஆனால்	பசியாயிருந்தால்	-ஆகிய	பகைவன்	உன்	போஜனம்கொடு
	<a href="#">G0235</a>	<a href="#">G1437</a>	<a href="#">G3983</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2190</a>	<a href="#">G4771</a>	<a href="#">G5595</a>
	αὐτόν;	ἐὰν	διψῆ,	πάρτῃ	αὐτόν;	τοῦτο	γὰρ
	அவனுக்கு	-ஆனால்	தாகமாயிருந்தால்	குடிக்கக்கொடு	அவனுக்கு	இதை	ஏனெனில்
	<a href="#">G0846</a>	<a href="#">G1437</a>	<a href="#">G1372</a>	<a href="#">G4222</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3778</a>	<a href="#">G1063</a>
	πρωῶν,	ἀνθρώπων	πυρὸς	σωρεῖσας	ἐὰν	τῆν	κεφαλῆν
	செய்கிறதினால்	நெருப்புத்-தணல்களை	நெருப்பு	குவிப்பாய்	-மேல்	-ன்	தலை
	<a href="#">G4160</a>	<a href="#">G0440</a>	<a href="#">G4442</a>	<a href="#">G4987</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2776</a>
	αὐτοῦ.						
	அவன்						
	<a href="#">G0846</a>						

அன்றியும், உன் பகைவன் பசியாக இருந்தால், அவனுக்கு ஆகாரம் கொடு; அவன் தாகமாக இருந்தால், அவனுக்கு ஏதாவது குடிக்கக்கொடு; நீ இப்படிச் செய்வதினால் நெருப்புத் தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய்.”

21	μὴ	ἵκη	ὑμῶν	ἵκη	κακοῦ,	ἀλλὰ	ἵκη	ἐν	τῷ	ἀγαθῷ
	இல்லை	ஜெயிக்கப்படாதே	-ஆல்	-ன்	தீமை	ஆனால்	ஜெயி	-இல்	-ன்	நன்மை
	<a href="#">G3361</a>	<a href="#">G3528</a>	<a href="#">G5259</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2556</a>	<a href="#">G0235</a>	<a href="#">G3528</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0018</a>
	τὸ	κακόν.								
	-ஐ	தீமை								
	<a href="#">G3588</a>	<a href="#">G2556</a>								

நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.